

தலைப்பு 323 சட்ட அலுவல்கள் திணைக்களம் - 2024

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 அபிப்பிராயம்

தலைப்பு 323 – சட்ட அலுவல்கள் திணைக்களத்தின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று, அத் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று மற்றும் காசுப்பாய்ச்சல் கூற்றுடன் கூடிய 2024 திசெம்பர் 31 ஆந் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 11(1) பிரிவின் பிரகாரம் சட்ட அலுவல்கள் திணைக்களத்தின் நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக எனது கருத்துரைகளும் அவதானிப்புக்களும் உள்ளடங்கிய பொழிப்பு அறிக்கை 2025 மே 30 ஆந் திகதி கணக்கீட்டு உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்டது. கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 11(2) பிரிவின் பிரகாரம் திணைக்களத்திற்குரிய விரிவான முகாமைத்துவக் கணக்காய்வு அறிக்கை 2025 ஜூலை 22 ஆந் திகதி கணக்கீட்டு உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்டது. இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 10 ஆம் பிரிவின் பிரகாரம் இந்த அறிக்கை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படுகின்றது.

2024 திசெம்பர் 31 திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான சட்ட அலுவல்கள் திணைக்களத்தின் நிதிக்கூற்றுக்களில் நிதி நிலைமை, நிதிச்செயலாற்றல் மற்றும் காசுப்பாய்ச்சல் நிதிக்கூற்றுக்களுக்குரிய குறிப்பு 1 இல் குறிப்பிடப்பட்டுள்ள நிதிக்கூறுகளை தயாரிப்பதற்கான அடிப்படைக்கு இணங்க பொருண்மையானவை தொடர்பிலும் நியமான நிலைமையை பிரதிபலிக்கின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக எனது பொறுப்பு, கணக்காய்வாளரின் பொறுப்பு என்ற பிரிவில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளது. எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 விடயமொன்றை வலியுறுத்தல் - நிதிக்கூற்றுக்களை தயாரிப்பதற்கான அடிப்படை

இந்த நிதிக்கூற்றுக்கை தயாரிக்கும் அடிப்படை விபரிக்கும் நிதிக்கூற்றுக்களுக்குரிய குறிப்பு 1 தொடர்பில் கவணம் செலுத்துமாறு கோருகின்றேன். நிதிக்கூற்றுக்கள் அரசின் நிதிப் பிரமாணம் 150, 151 மற்றும் 2025 பெப்ரவரி 21 திகதி திருத்தப்பட்ட 2024 திசெம்பர் 16 திகதிய அரசு கணக்குகள் வழிகாட்டி இலக்கம் 06/2024 இன் பிரகாரம் சட்ட அலுவல்கள் திணைக்களத்தின் பொது திறைசேரியினதும், பாராளுமன்றத்தினதும் தேவைப்பாட்டிற்காக தயாரிக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த நிதிக்கூற்றுக்கள் வேறு நோக்கங்களுக்கு பொருத்தமற்றதாக இருக்கக்கூடும். எனது அறிக்கை சட்ட அலுவல்கள் திணைக்களத்தினதும், பொது திறைசேரியினதும், பாராளுமன்றத்தினதும் பயன்பாட்டினை மட்டும் நோக்கமாக கொண்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் எனது அபிப்பிராயத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது.

1.4 நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக கணக்கீட்டு உத்தியோகத்தரினதும் கணக்கீட்டு உத்தியோகத்தரினதும் பொறுப்பு

அரசின் நிதிப்பிரமாணம் 150 மற்றும் 151 மற்றும் 2025 பெப்ரவரி 21 திகதி திருத்தப்பட்ட 2024 திசம்பர் 16 திகதிய அரசு கணக்குகள் வழிகாட்ட இலக்கம் 06/2024 இன் பிரகாரம் அனைத்து பொருண்மையானவை தொடர்பிலும், உண்மையான மற்றும் நியாயமான நிலைமையை பிரதிபலிக்கும் வகையில் நிதிக்கூற்றுக்களைத் தயாரித்தல் மோசடிகள் மற்றும் தவறுகள் காரணமாக ஏற்படக் கூடிய பொருண்மையான பிறழ் கூற்று அற்ற நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கக்கூடிய வகையில் உள்ளகக் கட்டுப்பாட்டினை தீர்மானித்தல் கணக்கீட்டு உத்தியோகத்தரின் பொறுப்பாகும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 16(1) பிரிவின் பிரகாரம் சட்ட அலுவல்கள் திணைக்களத்தினால் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு முடியுமான வகையில் தனது வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான உரிய வகையில் புத்தகங்கள் மற்றும் பதிவேடுகள் முறையாகப் பேணிச் செல்லல் வேண்டும்.

தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 38(1)(இ) உப பிரிவின் பிரகாரம் சட்ட அலுவல்கள் திணைக்களத்தின் நிதிக் கட்டுப்பாட்டிற்காக ஆக்கபூர்வமான உள்ளகக் கட்டுப்பாட்டு முறைமையொன்று தயாரித்து பேணிச் செல்லப்படுவதனை கணக்கீட்டு உத்தியோகத்தர் சான்றுபடுத்த வேண்டியதுடன், அம்முறைமையின் செயற்திறன் தொடர்பாக காலத்திற்கு காலம் மீளாய்வொன்று மேற்கொள்ளப்பட்டு அதற்கமைய அம்முறைமையை செயற்திறனாக மேற்கொள்வதற்கு தேவையான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

1.5 நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பாக கணக்காய்வாளரின் பொறுப்பு

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக் கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும், இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்களில் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடி அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்கக்கூடியதாக இருப்பதுடன், இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் எடுக்கப்படும் பொருளாதார தீர்மானங்கள் மீதான தாக்கத்தின் அடிப்படையில் தங்கியிருக்கும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக என்னால் கணக்காய்வின் போது துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறைசார் பின்னணியுடன் செயற்படுத்தப்பட்டது. என்னால் மேலும்,

- வெளியிடப்பட்ட கணக்காய்வு அபிப்பிராயத்திற்கு அடிப்படை ஒன்றை வழங்கும் போது மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் ஏற்படக் கூடிய பொருண்மையான பிறழ் கூற்று உருவாகும் ஆபத்தினை இனங்காணுதல் மற்றும் மதிப்பீடு செய்தல் என்பவற்றிற்காக சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடப்பட்டு செயற்படுத்தப்பட்டன. தவறுதலாக காண்பிப்பதன் காரணமாக இடம்பெறும் பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கத்தினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன், தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல், தவறாக

காண்பித்தல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் போன்ற காரணங்களினால் ஆகும்.

- உள்ளக கட்டுப்பாட்டின் ஆக்கபூர்வமான தன்மை தொடர்பாக அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் எண்ணத்தில் அல்லாமல் சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகள் திட்டமிடும் பொருட்டு உள்ளகக் கட்டுப்பாடு தொடர்பாக தெளிவு ஒன்று பெற்றுக்கொள்ளப்பட்டது.
- வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்காக அடிப்படையான கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்களை பொருத்தமான மற்றும் நியாயமான முறையில் நிதிக் கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக மதிப்பீடு செய்தல்.
- நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்கான கொடுக்கல் வாங்கல்கள், சம்பவங்கள் பொருத்தமானதாகவும் நியாயமானதாகவும் உள்ளடக்கப்பட்டதாகவும் வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தலை மதிப்பீடு செய்யப்பட்டது.

எனது கணக்காய்வில் இனங்காணப்பட்ட முக்கியமான கணக்காய்வு கண்டுபிடிப்புக்கள் பிரதான உள்ளகக் கட்டுப்பாட்டு பலவீனங்கள் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பாக கணக்கீட்டு உத்தியோகத்தருக்கு தெரியப்படுத்தியுள்ளேன்.

2. ஏனைய சட்டத்தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(1)(ஈ) பிரிவின் பிரகாரம், பின்வரும் விடயங்களை நான் வெளிப்படுத்துகின்றேன்.

(அ) நிதிக் கூற்றுக்கள் முன்னைய ஆண்டுடன் நேரொத்துள்ளன.

(ஆ) முன்னைய ஆண்டிற்கான நிதிக் கூற்றுக்கள் தொடர்பாக என்னால் மேற்கொள்ளப்பட்ட கீழே காட்டப்பட்டுள்ள பரிந்துரைகள் செயற்படுத்தப்பட்டிருந்தது.

3. நிதி மீளாய்வு

3.1 கட்டுநிதி முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு	கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை	பரிந்துரை
திணைக்களத்தினால் 2024 ஆண்டிற்காக ரூபா 25,011,000 தொகையொன்று திறைசேரி கட்டுநிதி விண்ணப்பிப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்த போதிலும், ரூபா 60,634,441 தொகை விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. அதன்படி, திணைக்களம்	கணக்காய்வு அவதானிப்புக்களுடன் இணங்குகின்றேன். தேசிய பாதிட்டு சுற்றறிக்கை இலக்கம் 01/2024 இன் படி செலவுகள் உச்ச அளவில் வரையறுக்கப்படல் மேற்கொள்ளப்பட்டமையால் மற்றும் 323-01-01-1701 புதிய செலவு விடயம் ஒன்றின் கீழ்	தேவைப்பாட்டின் படி தத்துருபமாக கட்டுநிதி திட்டமிடப்பட வேண்டும்.

திட்டமிடப்பட்ட மற்றும்
விண்ணப்பித்த கட்டுநிதி
இடையே 142 சதவீத
முரணொன்று
அவதானிக்கப்பட்டது.

நீதிமன்றத் தீர்ப்பொன்றின் படி
ரூபா 39,686,412 தொகை
நட்டாடு செலுத்த
நேரிட்டமையால் திட்டமிடப்பட்ட
மற்றும் விண்ணப்பித்த
கட்டுநிதியிடையே முரண் ஒன்று
காணப்பட்டது.

3.2 செலவு முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு	கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை	பரிந்துரை
(அ) மீளாய்வாண்டின் போது ஆறு மீண்டுவரும் செலவு விடயங்களின் மதிப்பீட்டு ஏற்பாட்டுக் கூட்டுத்தொகை ரூபா 3,220,000 தொகை எனப்படும் 08 சதவீதம் முதல் 95 சதவீதம் வரையான வீச்சில் குறைத்தலும், மூன்று செலவு விடயங்களில் மதிப்பீட்டு ஏற்பாடுகளில் கூட்டுத்தொகை ரூபா 16,300,000 தொகை எனப்படும் 01 சதவீதம் முதல் 20 சதவீதம் வரையான வீச்சில் அதிகரித்தலும் நி.பி. 66 மாற்றங்களின் மூலம் மேற்கொள்ளப்பட்டிருந் தது.	கணக்காய்வு அவதானிப்புக்களுடன் இணங்குகின்றேன்.	தேவைப்பாட்டின் படி தத்துரூபமாக மதிப்பீடு தயாரிக்கப்பட வேண்டும்.
(ஆ) 08 மீண்டுவரும் மற்றும் மூலதன செலவு விடயங்களுக்காக கூட்டுத்தொகை ரூபா 3,355,000 இற்கான தேறிய ஏற்பாடுகள் மேற்கொண்டிருந்ததுட ன், மீளாய்வாண்டின் போது அவற்றின் ரூபா 900,396 தொகை மாத்திரம் பயன்படுத்தப்பட்டு கூட்டுத்தொகை ரூபா	இணங்குகின்றேன். அரசினால் வெளியிடப்பட்ட தேசிய பாதீட்டு சுற்றறிக்கை இலக்கம் 01/2024 செலவு முகாமைத்துவ சுற்றறிக்கை காரணமாக செலவுகள் உச்ச அளவில் வரையறுக்கப்படல் மேற்கொள்ளப்பட்டமையால் மீண்டுவரும் செலவு விடயங்களில் ஏற்பாடுகள் சேமிக்கப்பட்டதெனவும், தேவைப்பாடுகளை ஏனைய முறைகளில் பூர்த்தி செய்தல்	- மேற்படி -

2,454,604 இற்கான மற்றும் 2024 பாதீட்டு ஏற்பாடுகள் சுற்றறிக்கை இலக்கம் 01/2024 சேமிக்கப்பட்டிருந்தது. இன் படி அத்தியவசியமான இந்த சேமிப்பு தேறிய பயிற்சி வழங்கல் மாத்திரம் ஏற்பாடுகளில் 24 வழங்கியிருந்தமையால் சதவீதம் முதல் 100 மூலதன செலவு விடயங்களில் சதவீதம் வரையான ஏற்பாடுகள் சேமிக்கப்பட்டது. வீச்சில் காணப்பட்டது.

3.3 சட்டங்கள், விதிகள் மற்றும் பிரமாணங்களுடன் இணங்காமை

தெரிவுக் கணக்காய்வுப் பரிசோதனையின் போது அவதானிக்கப்பட்ட சட்டங்கள், விதிகள் மற்றும் பிரமாண ஏற்பாடுகளுக்கு இணங்கியிருக்காத சந்தர்ப்பங்கள் கீழே காண்பிக்கப்படுகின்றது.

சட்டங்கள் விதிகள், பிரமாணங்களுடன் தொடர்பு	இணங்காமைகள்	கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை	பரிந்துரை
(அ) 2018 இன் 19 ஆம் இலக்க கணக்காய்வு அதிகார சட்டத்தின் பிரிவு 16(2)	வருடாந்த நிதிக்கூற்றுக்களுடன் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டியிருந்த போதிலும், திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை 2025 ஏப்ரல் 21 திகதி வரை சமர்ப்பித்திருக்கவில்லை.	தேசிய கணக்காய்வு அதிகார சட்டத்தின் படி செயற்படுமாறு உத்தியோகத்தர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.	2018 இன் 19 ஆம் இலக்க கணக்காய்வு அதிகார சட்டத்தின் பிரகாரம் செயற்பட வேண்டும்.
(ஆ) 2018 ஜூலை 09 திகதிய சீ/ஏ/1/1/1/6/1 இலக்கம் கொண்ட ஜனாதிபதி செயலாளரின் சுற்றறிக்கை	அரசு உத்தியோகத்தர் ஒருவர் வெளிநாட்டு சுற்றுலாவில் ஈடுபட்டு மீண்டும் நாட்டுக்கு திரும்பி பின்னர் 07 நாட்களுக்குள் அந்த சுற்றறிக்கையின் 06 ஆவது இணைப்பின் படிவத்தின் பிரகாரம் அறிக்கையொன்று வெளிநாட்டுப் பிரயாணத்தை அங்கீகரிக்கின்ற உத்தியோகத்தருக்கு வழங்கப்பட வேண்டியிருந்த போதிலும், 2024	- மேற்படி -	சுற்றறிக்கை அறிவுரைகளின் படி செயற்பட வேண்டும்.

	ஆண்டின் வெளிநாட்டு சுற்றுலாக்களில் பங்குபற்றிய உத்தியோகத்தர்கள் இந்த இணைப்பின் பிரகாரம் அறிக்கை சமர்ப்பித்திருக்கவில்லை.	போது	
(இ) இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் நிதிப் பிரமாணக் கோவையின் 315 மற்றும் 880(i)	பணம், வருமானம், முத்திரை அல்லது பண்டங்களை பெற்றுக்கொள்ளல் அல்லது பொறுப்பாக இருத்தல், அரசு பணம் வினியோகித்தல், முத்திரை அன்றேல் பண்டங்கள் வழங்குதல் தொடர்பாக நிருவாக ரீதியாக பொறுப்புச் சொல்ல வேண்டிய அல்லது அதிகாரம் அளித்தலின் கீழ் செயற்படுகின்ற உத்தியோகத்தர்களும், அரசு கணக்குக்குரிய உறுதிச் சீட்டுக்கள் சான்றுபடுத்துதல், காசோலைகள் கையொப்பமிடும் ஆட்கள் தனது கடமையை நேர்மையுடன் நிறைவேற்றப்படுகின்ற தன அரசு பிணைக் கட்டளைச் சட்டத்தின் படி பிணை வைக்க வேண்டியிருந்த போதிலும், திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் தமது கடமையலுவல்களுக்கா க வைக்க வேண்டிய பாதுகாப்புப் பிணை வைத்திருக்கவில்லை.	இணங்குகின்றேன். திணைக்கள உத்தியோகத்தர்கள் பிணை வைக்க வேண்டிய முறை தொடர்பாக மற்றும் பிணைக் கட்டளைச் சட்டத்திற்கு இணங்க எடுக்கப்பட வேண்டிய கட்டங்கள் தொடர்பாக நிதியமைச்சர் செயலாளரினால் உள்ளக சுற்றறிக்கையொன்று வெளியிட்டிருக்காமை யால் எதிர் காலத்தில் பிணைக் கட்டளைச் சட்டம் திணைக்களத்தினால் பொருந்திக்கொள்ளும் முறை தொடர்பாக ஆராய்ந்து செயற்படவுள்ளது.	நிதிப் பிரமாணங்களின் படி செயற்பட வேண்டும்.

4. செயற்பாட்டு மீளாய்வு

4.1 பணிப் பொறுப்புக்கள் நிறைவேற்றாமை

கணக்காய்வு அவதானிப்பு	கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை	பரிந்துரை
2024 ஆண்டின் செயல் நடவடிக்கைத் திட்டத்தின் படி மீளாய்வாண்டின் போது 26 சட்ட வரைவுகளின் அலுவல்கள் பூர்த்தி செய்யப்பட்டு பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்கு திட்டமிடப்பட்ட போதிலும், காலப்பகுதி இறுதியளவில் 13 சட்ட வரைவுகள் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்திருக்காததுடன், 2021, 2022 மற்றும் 2023 ஆண்டுகளின் வருடாந்த செயல் நடவடிக்கைத் திட்டத்தினுள் அடங்கியிருந்த 10 சட்ட வரைவுகளின் அலுவல்கள் 2024 திசம்பர் 31 திகதி அளவிலும் பூர்த்தி செய்திருக்கவில்லை. திணைக்களத்தின் விளக்கமளித்தலின் படி 06 சட்ட வரைவுகள் தொடர்பாக அரசாங்கத்தினால் முக்கியத்துவம் வழங்கியிருக்காமையால் பாராளுமன்றத்திற்கு அங்கீகாரத்திற்காக சமர்ப்பித்திருக்கவில்லை.	2024 ஆண்டின் செயல் நடவடிக்கைத் திட்டத்தின் 13 சட்ட வரைவுகள் பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்டிருந்தது. 2024 ஆண்டு இறுதியளவில் புதிய அரசாங்கமொன்று தெரிவு செய்யப்பட்டவுடன், மீதியான 13 சட்ட வரைவுகளின் தொடர் அலுவல்களுக்காக புதிய அரசின் அங்கீகாரத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது. அரசினால் வழங்கப்படுகின்ற முக்கியத்துவ அடிப்படையின் படி பாராளுமன்றத்திற்கு அந்த சட்டங்கள் சமர்ப்பிக்க முடியும். சட்ட வரைவுகள் அரசு கொள்கைத் தீர்மானங்களின் மீது பாராளுமன்றத்திற்கு அனுப்புவதற்கு முன்னர் குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பான நிறுவனங்களுடன் தொடர்ச்சியாக கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டு அந்த நிறுவனங்களினால் எடுக்கப்படுகின்ற தீர்மானங்கள் தொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாடு மற்றும் அது தொடர்பாக சட்ட வரைவுத் திணைக்களம், சட்டமா அதிபர் திணைக்களத்தின் சட்ட ஆலோசனையின் படி திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. சட்ட வரைவுகள் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கும் போது தாமதங்கள் ஏற்படுதல் திணைக்களத்தின் பொறுப்பொன்று அல்ல என சுட்டிக்காட்டுகின்றேன். 2021 மற்றும் 2022 ஆண்டுகளின் போது நாட்டின் பொருளாதார நிலைமையை உயர்ந்த மட்டத்திற்கு ஆக்குவதற்காக அதற்குரிய சட்ட வரைவுகள் அங்கீகரிக்கப்படல் பாராளுமன்றத்தின் முக்கிய கருமம் ஒன்றாக காணப்பட்டது. பூர்த்தி செய்யப்படாத சட்ட வரைவுகள் அனேகமானவை மத்திய வங்கியுடன் தொடர்புபட்டு செயற்படுவதனால் அந்தக் காலப் பகுதியில் மத்திய வங்கியும் நாட்டின் பொருளாதாரத்தை உயர்ந்த	நாட்டின் தேவைப்பாட்டின் படி அந்த சட்ட வரைவுகள் முன்னெடுத்துச் செல்வதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மட்டத்திற்கு ஆக்குவதற்கு உரிய
நிகழ்ச்சித் திட்டங்களுக்கு
முக்கியத்துவம் அளித்திருந்தது.
ஏனைய சட்ட வரைவுகள் தொடர்பாக
விஷேட கவனம் செலுத்தப்படவில்லை.
அந்த சட்ட வரைவுகள்
பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்தல்
அங்கீகரிக்கப்படாமை தொடர்பாக
திணைக்களம் நேரடியாக தலையிட
முடியாது என சுட்டிக்காட்டுகின்றேன்.

4.2 எதிர்பார்த்த வெளியீட்டு மட்டத்தை அடையப்படாமை

கணக்காய்வு அவதானிப்பு	கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை	பரிந்துரை
சட்ட அலுவல்கள் திணைக்களத்தின் 2024 ஜனவரி 01 திகதி பூர்த்தி செய்யப்பட்டிருக்காத வழக்குகளின் எண்ணிக்கை 453 ஆக காணப்பட்டதுடன், 2024 ஆண்டினுள் 131 வழக்குகள் கிடைத்திருந்தது. அவற்றில் 2024 திசம்பர் 31 திகதி அளவில் 443 வழக்குகள் பூர்த்தி செய்யப்பட்டிருக்காததுடன், 2025 செப்தம்பர் 09 திகதி அளவில் மேலும், 416 வழக்கு அலுவல்கள் பூர்த்தி செய்யப்பட்டிருக்கவில்லை.	நீதிமன்றத்தில் காணப்படுகின்ற வழக்குகளை தீர்த்தல் தாமதமடைதல் நீண்ட காலமாக காணப்படுகின்றதென சமூகப் பிரச்சினையொன்றாகும். அதன் விளைவாக விரைவாக வழக்குகளை முடிவுறுத்துதல் இயலாமல் உள்ளது. ஒரு ஆண்டினுள் முடிவாக்குவதற்கு ஒப்பாக புதிய வழக்கு கோப்பிடுதல் நேரிடுகின்றது. அதன் காரணமாக ஒரு ஆண்டின் போது முடிவாக்கியிருந்த வழக்குகளின் எண்ணிக்கை குறைவடைதல் நீதிமன்றத்தினால் வழக்கு விசாரிக்கும் செய்முறையின் படி மேற்கொள்ளப்படுகின்றமையால் எமது திணைக்களத்தின் விடயம் மற்றும் கருமங்களின் படி அது தொடர்பாக நேரடியாக தலையிடுதல் முடியால் உள்ளது.	பொறுப்புச் சொல்ல வேண்டிய தரப்பினரை அறிவுறுத்தி விரைவாக அலுவல்களை பூர்த்தி செய்வதற்கு திட்டமிடல்.

5. மனித வள முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு	கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை	பரிந்துரை
திணைக்களத்தின் அங்கீகரிக்கப்பட்ட பதவிகளின் எண்ணிக்கை 32 ஆக காணப்பட்டதுடன், அவற்றில் 06 பதவிகள் 2024 திசம்பர் 31 திகதி வெற்றிடமாக காணப்பட்டது. பணிப்பாளர் நாயகம் (2015), பணிப்பாளர் (சட்டம்) பதவியும்,	சிஷ்ட மட்ட பதவி வெற்றிடங்கள் தொடர்பாக நிதியமைச்சர் செயலாளரிடம் முந்திய சந்தர்ப்பங்களில் எழுத்துமூலம் மற்றும் வாய்மொழி மூலம் அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது மு.சே.உ. பதவிகளுக்காக உத்தியோகத்தர்	தேவைப்பட்டின் படி ஊழியர் வெற்றிடங்கள் நிரப்பப்பட வேண்டும்.

உதவிப் பணிப்பாளர் / பிரதிப் பணிப்பாளர் பதவிகள் 2020 மற்றும் 2021 உட்பட சிரேஷ்ட மட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அங்கீகரிக்கப்பட்ட 11 பதவிகளில் 04 பதவிகள் அதாவது 36 சதவீதம் வெற்றிடமாக காணப்படுகின்றதென அவதானிக்கப்பட்டது. எவ்வாறாயினும் திணைக்களத்தின் எதிர்பார்த்த பணிப் பொறுப்பினை பேணிச் செல்வதற்கு இயலுமான வகையில் வெற்றிடங்களை நிரப்புவதற்கு அல்லது பொருத்தமானவாறு பதவியணி திருத்தங்கள் மேற்கொள்வதற்கு திணைக்களத்தினால் நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.

ஒருவர் இந்த திணைக்களத்திற்கு இணைக்கப்பட்டுள்ளது. பணிப்பாளர் நாயகத்தின் பதவியில் வெற்றிடம் காணப்படுவதனால் அந்த பதவிக்குரிய சாரதிப் பதவியும் வெற்றிடமாக உள்ளது.